

த ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோபரேஷன் லிமிட்டெட்

வரையறுக்கப்பட்ட பொறுப்புகளுடன் ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்டது.



இலங்கைக் கிளை

பிரதான அலுவலகம் - 24, சேர் பரோன் ஜயதிலக்க மாவத்தை, கொழும்பு 01.

சுருக்கமான வருமானக் கூற்று			நிதியியல் நிலைமைக் கூற்று			தெரிந்தெடுக்கப்பட்ட தொழிற்பாட்டுச் சுட்டிகள்		
ஜூன் 30 முடிவடைந்த 6 மாதங்களுக்கானது	2026 மிகு	2025 மிகு	உள்ளவாறு	30.06.2026 இல் மிகு	31.12.2025 இல் தணிக்கை செய்யப்பட்டது மிகு	2026 ஜூன் 30 இல் உள்ளவாறு மிகு	2025 டிசம்பர் 31 இல் உள்ளவாறு மிகு	
வட்டி வருமானம்	17,327	19,154	சொத்துக்கள்			ஒழுங்குபடுத்தல் மூலதனப் போதுமை (இலங்கை ரூபா மில்லியனில்)		
வட்டிச் செலவினங்கள்	(3,724)	(4,646)	காசு மற்றும் காசுக்குச் சமமானவைகள்	127,496	130,116	பொதுப் பங்குரிமை அடுக்கு 1	97,317	96,323
தேறிய வட்டி வருமானம்	13,603	14,508	மத்திய வங்கியுடனான மீதிகள்	17,618	29,310	கரு (அடுக்கு 1) மூலதனம்	97,317	96,323
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	3,566	3,805	வங்கிகளிலுள்ள வைப்புகள்	67,841	102,524	மொத்த மூலதன அடித்தளம்	99,625	98,827
தேறிய கட்டணம் மற்றும் தரகு செலவுகள்	(836)	(968)	நிதியியல் கருவிகள்	3,569	503	ஒழுங்குபடுத்தல் மூலதன விகிதங்கள் (%)		
நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம்	2,730	2,837	இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நியாயப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதிச் சொத்துகள்	17,280	4,319	பொதுப் பங்குரிமை அடுக்கு1 மூலதனம் (குறைந்தபட்ச தேவை 7%)	26.12%	24.00%
வர்த்தகத்திலிருந்து நிகர ஆதாயங்கள் / (நஷ்டங்கள்)	4,479	2,657	நிதியியல் சொத்துக்களின் குறைக்கப்பட்ட பெறுமதியில் - கடன் மற்றும் முற்பணங்கள்	177,550	172,858	அடுக்கு1 மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 8.5%)	26.12%	24.00%
இலாபம் அல்லது நட்டத்தின் மூலம் நியாயமான மதிப்பில் நிதிச் கருவிகளிலிருந்து கிடைக்கும் நிகர நியாயமான மதிப்பு நிதிச் சொத்துக்களைப் பொறுப்பிலிருந்து நீக்குவதால் ஏற்படும் நிகர இலாபங்கள் / (நஷ்டங்கள்)	-	-	நிதியியல் சொத்துக்களின் குறைக்கப்பட்ட பெறுமதியில் - கடன் பத்திரங்கள்	108	106	மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்ச தேவை 12.5%)	26.74%	24.62%
நிகர இதர செயற்பாட்டு வருமானம்	17,597	246	நிதிச் சொத்துக்கள் மற்றும உட்பகரணங்கள்	94,385	117,363	BASELIII பின்னர் விகிதம் (குறைந்தபட்ச தேவை- 3%)	16.13%	13.54%
மொத்த செயற்பாட்டு வருமானம்	38,288	20,248	கடன் மீளச்செலுத்தப்பட்ட செலவில் நிதி சொத்துக்கள் - கடன் பத்திரங்கள்	5,297	5,318	ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை		
கடன்கள் மற்றும் பிற இழப்புகளுக்கான மதிப்பிழப்பு (கட்டணம்) / மீளப்பெறுதல்	(860)	267	ஆதனம், பொறிகள் மற்றும் உட்பகரணங்கள்	-	1,050	பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)		
நிகர செயற்பாட்டு வருமானம்	37,428	20,515	ஒத்திவைக்கப்பட்ட வரிச் சொத்துக்கள்	36,493	47,049	- ரூபாய்	346.00%	217.00%
ஊழியர்களுக்கான செலவினம்	(2,228)	(2,917)	விற்பனைக்காக வைக்கப்பட்டவை என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்கள்	-	36,624	- சகல நாணயங்களும்	369.02%	337.50%
தேய்மானம் மற்றும் மதிப்பிழப்புச் செலவுகள் இதர செலவுகள்	(196)	(263)	மொத்தச் சொத்துக்கள்	547,637	647,141	நிகர நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்ச தேவை - 100%)	131.00%	149.00%
நிதிச் சேவைகள் மீதான மதிப்புக்கூட்டு வரி மற்றும் பிற வரிகளுக்கு முந்தைய செயல்பாட்டு இலாபம்	(8,868)	(6,676)	பொறுப்புக்கள்			சொத்துக்களின் தரம் (கடன் சொத்துப்பட்டியலின் தரம்)		
நிதிச் சேவைகள் மீதான மதிப்புக்கூட்டு வரி மற்றும் பிற வரிகளுக்கு முந்தைய செயல்பாட்டு இலாபம்	26,136	10,659	வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை	55,501	32,480	சீரிழக்கப்பட்ட கடன்கள் (3ம் நிலை) விகிதம் (%)	-	0.17%
நிதிச் சேவைகள் மீதான மதிப்புக்கூட்டு வரி நிதிச் சேவைகள் மீதான பிற வரி	(2,901)	(2,419)	பெறுதி நிதியியல் சாதனங்கள்	569	341	கடன்களுக்கான சீரிழப்பு 3ம் நிலை கடன்களுக்கான விகிதம்	-	74.84%
நிதிச் சேவைகள் மீதான மதிப்புக்கூட்டு வரி மற்றும் பிற வரிகளுக்கு பிந்தைய செயல்பாட்டு இலாபம் / (நட்டம்) வரிக்கு முந்தைய இலாபம்	23,235	8,241	தீர்த்துக் குறைக்கப்பட்ட பெறுமதியில் நிதிப் பொறுப்புகள்	277,917	279,035	இலாபத்தன்மை		
வருமான வரிச் செலவு	(5,358)	(3,964)	- வைப்பாளர்களுக்குச் செலுத்தப்பட வேண்டியது	12,038	2,876	வட்டி இலாபம் (%)	6.79%	8.25%
ஆண்டிற்கான இலாபம்	17,877	4,276	நடப்பு வரிப் பொறுப்புக்கள்	160	162	சொத்துக்களிலிருந்தான வருவாய் (வரிக்கு முந்திய) (%)	4.51%	2.97%
இதற்குரிய இலாபம் :			ஓய்வூதியகால அனுசூலக் கடப்பாடுகள்	374	-	பங்கு மூலதனத்திலிருந்தான வருவாய் (%)	18.90%	10.75%
தாய் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கட்டுப்பாடற்ற பங்குகள்	17,877	4,276	ஒத்திவைக்கப்பட்ட வரி பொறுப்புகள்	45,838	59,499	செலவு-வருமான விகிதம் (%)	29.49%	49.84%
	-	-	ஏனைய பொறுப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள்	-	142,803			
			விற்பனைக்காக வைக்கப்பட்டவை என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்கள்	392,394	517,198			
			மொத்தப் பொறுப்புக்கள்					
			பங்கு மூலதனம்					
			கூறப்பட்ட மூலதனம்/ஒதுக்கப்பட்ட மூலதனம்	3,152	3,152			
			நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	3,152	3,152			
			ஏனைய ஒதுக்கங்கள்	99,994	82,117			
			பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்	48,945	41,521			
			மொத்த சொந்த மூலதனம்	155,243	129,943			
			மொத்த பங்கு மூலதனம்	155,243	129,943			
			மொத்த பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புக்கள்	547,637	647,141			
			எதிர்பாரா பொறுப்புக்கள் மற்றும் கடன்பாடுகள்	778,074	503,712			
			விஞ்ஞான தகவல்கள்					
			ஊழியர்களின் எண்ணிக்கை	271	690			
			கிளைகளின் எண்ணிக்கை	1	9			

2026 ஜூன் 30 இல் முடிவடைந்த ஆறு மாதங்களுக்காக மேலே தரப்பட்டுள்ள சுருக்கமான நிதித் தகவல்கள், வங்கியின் இலங்கைக் கணக்கியல் நியமங்களுக்கு (SLFRS/LKAS) அமைவாகத் தொகுக்கப்பட்டு தணிக்கை செய்யப்படாத வங்கியின் கணக்குகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

கீழே கையொப்பமிட்டுள்ள HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய நாம் பின்வருவனவற்றைக் கூட்டாக உறுதிப்படுத்துகின்றோம்:


(அ) மேலுள்ள அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் குறித்துரைக்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் வரைவிலக்கணங்களுக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன.

(ஆ) இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள், தணிக்கை செய்யப்பட்டவை என்று குறிப்பிடப்படாத பட்சத்தில், வங்கியின் தணிக்கை செய்யப்படாத அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டவையாகும்.

(இ) இந்த அறிக்கைகளில் அடங்கியுள்ள தகவல்கள் எமது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் உண்மையானவையும் சரியானவையும் ஆகும்.

(ஒப்பம்)
மார்க் சர்ஜனர்
பிரதம நிறைவேற்று அதிகாரி

(ஒப்பம்)
அன்ஜலோ பிள்ளை
பிரதம நிதி அதிகாரி



முழு நிதிநிலை அறிக்கையைப் பதிவிறக்கம் செய்ய QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.